

K.C.P. SUGAR AND INDUSTRIES CORPORATION LTD.

Regd. Office: "Ramakrishna Buildings", Post Box No: 727, No.239 (Old No.183), Anna Salai, Chennai – 600 006. Ph: 044 2855 5171 to 5176 Fax: 044 2854 6617 E-mail: general@kcpsugar.com, finance@kcpsugar.com

CIN-L15421TN1995PLC033198

30th May 2024

Fax: 08676 232640

Fax: 08671 222640

BSE Limited,

Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai-400001.

Scrip Code: 533192

National Stock Exchange of India Ltd.,

Exchange Plaza, 5th Floor, Bandra – Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051.

Symbol: KCPSUGIND

Dear Sir / Madam,

Sub : <u>Disclosure under Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure</u>
Requirements) Regulations, 2015 - Financial Results published in newspapers

Please find enclosed copies of the Audited Financial Results for the 4th quarter and financial year ended 31st March, 2024 published on 30th May, 2024 in Financial Express (all India editions) and Makkal Kural (in Tamil).

Kindly take the same on your records.

Thanking you,

Yours Truly,

For K.C.P. Sugar and Industries Corporation Ltd.

T. Karthik Narayanan Company Secretary

Encl: a/a

Leading Manufactures of Premium Grade Sugars, Rectified Spirit, Anhydrous Alcohol, Extraneutral Alcohol, Co2, Calcium Lactate, Bio-Fertilizers, Bio-Compost and Mycorrhiza Inoculum, Quality Fabricators of Heavy Industrial Machineries

Factories at - Vuyyru, Krishna Dist., A.P. – 521 165. Tel: 08676 232001

- Lakshmipuram, Krishna Dist., A.P. – 521 131. Tel: 08671 222046 Engineering Division - Trichy Tamil Nadu – 620 015. Tel: 0431 2501201

Website: www.kcpsugar.com

FINANCIAL EXPRESS

(Rs. in Lacs)

SOUTHERN MAGNESIUM AND CHEMICALS LIMITED

CIN: L27109TG1985PLC005303

Regd. Off: Deccan Chambers, 5" Floor, 6-3-666/B, Somajiguda, Hyderabad - 500 082. Audited Financial Results for the Quarter and Year ended 3ast March, 2024

SI.	PORT GODING CHARLEST A.C.	For	the Quarter	Year ended		
No.	Particulars	31-03-2024 Audited	31-12-2023 Un-audited	31-03-2023 Audited	31-03-2024 Audited	31-03-2023 Audited
L	Total Income from operations (Net)	274.97	297.21	185.05	981.09	865.71
11	Net Profit / (Loss) for the period (Before tax and Exceptional Items)	101.75	150.98	109.48	444.74	488.38
iii.	Exceptional Items	3 55		25	35	
iv.	Net Profit /(Loss) for the Period	101.75	150.98	109.48	444.74	488.38
	(Before tax after Exceptional Items) Current Tax Expenses Relating to earlier years Deferred Tax	25.88 - (0.50)	32.98 - (0.35)	38.16 (1.22)	112.12	128.98 (1.22) 7.63
٧.	Net Profit /(Loss) for the Period (After Exceptional Items)	76.37	118.35	72.54	333,04	352.99
νi.	Total Comprehensive Income for the period	76.37	118.35	72.54	333.04	352.99
vii.	Equity Share Capital	30,00,000	30,00,000	30,00,000	30,00,000	30,00,000
vili.	Earnings per equity share- (not annualised) a) Basic b) Diluted	2.55 2.55	395.00 395.00	4.42 4.42	30753	11.77 11.77

The above Audited financial results were reviewed by audit committee and approved by the Board of Directors at their meeting held on 29.05.2024

The above is an extract of the detailed format of Audited financial results filed with the Stock Exchange under Regulations Section 33 of the SEBI (Listing Obligations and disclosure requiremet) regulations, 2015. The full format of the financial results are available on the stock exchange web sites at www.bseindia.com and also on the Company's website at www.southernmagnesium.com

For and on behalf of the Board of Directors Southern Magnesium & Chemicals Ltd

Place: Hyderabad Date: 29.05.2024

N.Rajender Prasad Joint Managing Director

Alpine ALPINE HOUSING DEVELOPMENT CORPORATION LIMITED CIN: L85110KA1992PLC013174 Regd off; 302, Alpine Arch, No. 10, Langford Road, Bangalore 560 027, Karnataka, INDIA WWW.alpinehousing.com, e-mail: contact@alpinehousing.com Fax:91-80-22128357, Tel:+91-80-40473500 Extract of the audited Standalone Financial Results for the quarter and year ended March 31, 2024 Rs in lakhs except EPS

SI No	E		Quarter ende	Year Ended		
	Particulars	31.3.2024 audited	31.12.2023 Un audited	31.3.2023 audited	31.3.2024 audited	31.3.2023 audited
1	Total Income from Operation(Net)	1539.29	1226.86	1836.93	5755.95	4880.25
2	Net profit for the period(before Exceptional and Extraordinary items and tax)	142.11	87.88	180.73	409.41	282.06
3	Net profit for the period before Tax (after exceptional and extraordinary items)	140.12	87.88	180.44	407.38	277.76
4	Net profit for the period after tax (after Exceptional and extraordinary items)	119.69	76.25	148.34	343.28	237 .53
5	Total comprehensive income for the period (comprising profit for the period(after tax) and other comprehensive income (after tax)	119.69	76.25	148.34	343.28	237.53
6	Equity Share Capital	1732.1898	1732.1898	1732.1898	1732.1898	1732.1898
7	Earnings per share(Rs. 10/- each) a) Basic b) Diluted	0.69 0.69	0.43 0.43	0.90 0.90	1.98 1.98	1.37 1.37
8	Debts	1692.43	1783.00	2156.26	1692.43	2156.26
9	Net worth Debt Equity ratio	7937.12 0.21	7819.33 0.23	7593.84 0.28	7937.12 0.21	7593.84 0.28
11	Debt Equity ratio Debt service coverage ratio	0.42	0.23	0.28	0.21	0.28
12	Interest service coverage ratio	2.47	2.23	1.77	2.47	1.77
13	Current Ratio	2.33	2.27	2.14	2.33	2.14
14	Long Term debt to working	0.15	0.17	0.15	0.15	0.15
15	capital					
16	Bad debts to A/c Receivables	0.81	0.81	0.83	0.81	0.83
17	Current liability ratio	0.12	0.12	0.15	0.12	0.15
18	Total debts to total assets	1.99	1.22	1.26	1.99	1.26
19	Debtors turnover	1.04	0.76	0.77	1.04	0.77
20	Inventory turnover	12.99%	10.95%	11.91%	9.98%	9.61%
21	Operating Margin % Net Profit Margin %	7.78%	6.13%	8.08%	5.96%	4.87%

1.The above is an extract of the detailed format of audited Financial results for the quarter and year ended 31 March 2024 filed with the stock exchange under regulation 33 of SEBI(Listing obligations and disclosure requirements) Regulations 2015. The full format of the audited financial results are available on the company website www.alpinehousing.com and the stock exchange website www.bseindia.com 2.The results are prepared in accordance with IND AS prescribed under section 133 of the Companies act2013

Place; Bangalore

Date: 29 May 2024

Notes

S.A.Kabeer Chairman and Managing Director DIN 01664782

For and on behalf of the Board of Directors

Alpine Housing Development Corporation Limited

ROYAL CUSHION VINYL PRODUCTS LIMITED Regd.Office: 60 CD Shlok Govt.Ind.Estate, Charkop, Kandivali (West), Mumbai-400 067

CIN: L24110MH1983PLC031395 Website:www.rcvp.in; Email: legalho83@gmail.com EXTRACT OF STANDALONE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31st March 2024

0			Quarter ende	(Amount in lakh Rs.) Year ended		
Sr. No.	Particulars	31.03.2024 (Audited)	31.12.2023 (Unaudited)	31.03.2023 (Audited)	31.03.2024 (Audited)	31.03.2023 (Audited)
1	Total income from operations (net)	1,765.74	1,685.73	1,210.75	6,675.73	7,075.14
2	Net Profit / (Loss) for the period					
	(before Tax, Exceptional and/or Extraordinary items)	113.65	(41.49)	(292.55)	547.02	19.44
3	Net Profit / (Loss) for the period before tax					
	(after Exceptional and/or Extraordinary items)	6,127.03	(41.49)	(292.55)	29,420.86	19.44
4	Net Profit / (Loss) for the period after tax					
	(after Exceptional and/or Extraordinary items)	6,127.03	(41.49)	(292.55)	29,420.86	19.44
5	Total Comprehensive Income for the period					
	[Comprising Profit /(Loss) for the period (after tax)					
	and Other Comprehensive Income (after tax)]	9,664.50	(43.71)	(301.17)	32,951.66	10.55
6	Paid up Equity Share Capital	3,658.85	3,658.85	1,206.72	3,658.85	1,206.72
7	Reserves (excluding Revaluation Reserve as shown in					
	Audited Balance Sheet of previous year)				(10,150.05)	(41,565.64)
8	Net Worth				(6,491.21)	(40,358.92)
9	Earnings Per Share					
	(before and After extraordinary items) (of Rs.10/- each) :					
	(a) Basic	28.84	(0.20)	(2.42)	138.48	0.16
	(b) Diluted	28.84	(0.20)	(2.42)	138.48	0.16

The above audited financial statements have been reviewed by Audit Committee and approved by the Board of Directors of the Company in their respective meeting held on 29th May, 2024.

Figures of the previous periods have been regrouped / reclassified / rearranged wherever considered necessary. The above is an extract of the detailed format of quarterly financial results filled with the Stook Exchanges under Regulation 33 of the

SEBI (Listing and Other Disclosure Requirements) Regulation, 2015. The full format of quarterly financial results are available on the stock exchange websites i.e. www.bseindia.com and on the Company's website www.rcvp.in.

For Royal Cushion Vinyl Products Limited Sd/-

Place : Mumbai Date: 29/05/2024

Profit / (Loss) after tax

Place : New Delhi

Date : 29th May, 2024

Total Comprehensive Income (after tax)

Mahesh Shah **Managing Director** (DIN: 00054351)

VALIANT COMMUNICATIONS LIMITED

Regd. Office: 71/1, Shivaji Marg, New Delhi-110015 Corporate Identity Number: L74899DL1993PLC056652

E-mail: investors@valiantcom.com Web: www.valiantcom.com Tel: 011-25928415

AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED ON 31.03.2024

	(₹	in Lacs except EPS
Quarter ended	Quarter ended	Financial Year ended
31.03.2024	31.03.2023	31.03.2024
(Unaudited)	(Unaudited)	(Audited)
1,330.50	935.87	4,633.13
333.53	107.74	830.21
333.53	107.74	830.21
249.27	87.72	620.43
252.98	92.27	630.91
762.81	722.35	762.81
3.41	1.21	8.56
100	0.0	
1,314.79	877.91	4,571.08
366.21	116.15	877.94
	31.03.2024 (Unaudited) 1,330.50 333.53 333.53 249.27 252.98 762.81 3.41	Quarter ended Quarter ended 31.03.2024 31.03.2023 (Unaudited) (Unaudited) 1,330.50 935.87 333.53 107.74 249.27 87.72 252.98 92.27 762.81 722.35 3.41 1.21

The above is an extract of the detailed format of Audited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Audited Financial Results are available on the Stock Exchange websites (www.bseindia.com) and website of the Company (www.valiantcom.com)

275.12

279.13

Sr.

657.90

For Valiant Communications Limited

Inder Mohan Sood

Managing Director Director Identification Number: 00001758

85.82

NATIONAL COMPANY LAW APPELLATE TRIBUNAL AT: CHENNAI (APPELLATE JURISDICTION) Company Appeal (AT) (CH) (Ins) No. 147/2022

In the matter of: Ferrous Metallic Enterprises & Anr. Verses

Progressive Power Solution LLP & 9 ...Respondents Ravindra Angara, S/o Angara Saibaba, aged

about 49 years, Occ: Business, R/o R/o 7-18-5/16, Flat No.501, Vinayghar Beach, Kirlampudi Layout, Besides registrar of Shipping Building, L B Colony, Visakhapatnam, A P 530017 ...Respondent No.6

Take Notice that an Appeal has been

filed for challenging the decision of the Hon'ble National Company Law Tribunal, Hyderabad Bench in approving a Resolution Plan in the matter of M/s. E-power Energy (India) Private Limited. The above Appeal came up for hearing before admission before the Hon'ble Appellate Tribunal on 24.04.2024, the Hon'ble Appellate Tribunal was pleased to order notice to you through paper publication and directed the Appellant to file an affidavit for the proof of service and adjourned the matter to 12.06.2024.

Be present in the above said court on **12.06.2024 at 10.30 am** before the Hon'ble National Company Law Appellate Tribunal. Chennai Bench through high bread mode, failing which the matter will be decided in your absence.

Sd/-V.RAVI KUMAR, Advocate Dated at Visakhapatnam this 25th day of May 2024 Counsel for Appellant

Swadeshi Industries & Leasing Limited

CIN NO:L46309MH1983PLC031246

117, V. Mall Thakur Complex, Kandivali East Mumbai 400 101 Email: compliance@swadeshiglobal.com, Web: swadeshiglobal.com Extract of Audited Financial Results for the 4th quarter ended and Year Ended March 31, 2024

lo.	31.03.2023 (Audited)
2	10
3	81.46
- 1	(9.97)
1	(9.97)
	-
5	1,081.795
3	
	(282.34)
⁷	
	(0.09)
3	(0.09)
7	0.06) 0.06)

The Statement of financial result has been prepared in accordance with the Indian Accounting Standards (Ind AS) prescribed under section 133 of the Companies Act, 2013, read with the relevant rules issued thereunder and the recognised accounting practices and policies to the extent applicable.

The above text audited financial result has been duly approved by the Board of Directors Meeting held on 29th May, 2024 The company operates mainly one segment, accordingly there are no separate reportable segment as per Ind AS-108- Operating

Previous period's figures have been reclassified, wherever necessary, to correspond with those of the current period.

Income Tax including deferred tax will be determined and provided for at the end of the financial year. Investors can view the Financial Results of the Company at the Company's website www.swadeshiglobal.com or at the websites

of BSE(www.bseindia.com).

Fair valuation of Investments are done by the Managements of the company according to latest audited Fianacial Statements

For Swadeshi Industries & Leasing Ltd

Place: Mumbai Date: 29th May 2024

Gaurav Jain Managing Director DIN: 06794973

CONSOLIDATED

for K.C.P. SUGAR AND INDUSTRIES CORPORATION LIMITED

"IMPORTANT

Whilst care is taken prior acceptance advertising copy, it is not possible to verify its contents. The Indian Express Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associaor individuals advertising in its newspapers or Publications. We therefore recommend readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever. Registered letters are not accepted in response to box number advertisement."

SUGAR AND

0

K.C.P.SUGAR AND INDUSTRIES CORPORATION LIMITED

Registered Office: 'Ramakrishna Buildings', No.239, Anna Salai, Chennai - 600 006

CIN: L15421TN1995PLC033198

STANDALONE

Tel: 044 - 28555171 - 176 / Fax: 044 - 28546617 / e-mail: secretarial@kcpsugar.com / www.kcpsugar.com (Rs. in lakhs) EXTRACT OF THE STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR except ENDED 31.03.2024 PURSUANT TO REGULATION 47 OF SEBI (LODR) REGULATIONS, 2015 per share data

	4					194000000000000000			Manager and a		
S.	SOUTH CONTRACTOR OF THE SOUTH	Quarter Ended			Year Ended		Quarter Ended			Year Ended	
No.	PARTICULARS	31.03.2024	31,12,2023	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023
40.	THE DESCRIPTION OF THE PROPERTY OF THE PROPERT	(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)
1,	Total Income	7657.12	7506.42	4345.66	35507.51	28678.52	8735.03	8724.46	5278.31	41426.39	35741.26
2,	Net Profit / (Loss) for the period before tax, Exceptional and Extraordinary Items	1242.18	(596.46)	(826.78)	5839.11	4233.89	830.35	(214,34)	(763.08)	7081.82	5347.47
3,	Net Profit / (Loss) for the period before tax [after Exceptional and Extraordinary Items]	2046.60	(596,46)	(344.13)	6643.53	5907.04	1634,77	(214.34)	(280.43)	7886.24	7020.63
4,	Net Profit / (Loss) for the period after tax, Exceptional and Extraordinary Items	1439.08	(722.57)	(875.81)	5626.48	4953.48	1184.36	(431.84)	(846.84)	6615.95	5817.15
5	Profit / (Loss) from Discontinued Operations	-		344	*	- 1			-	C++:	
6.	Other Comprehensive Income	34.57	9	(16.71)	34.57	(16.71)	114.67	(7.06)	(22.79)	193.91	53.42
7.	Total Comprehensive Income for the period [comprising Profit / {Loss} for the period (after tax) and other Comprehensive Income for the period (after tax)}	1473.66	(722.57)	(892.52)	5661.05	4936.77	1299.03	(438.90)	(869.63)	6809.86	5870.57
8.	Equity Share Capital [F. V. Re.1/- per share]	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85
9,	Reserves [Excluding Revaluation Reserves] as shown in the Audited Balance Sheet	A CONTRACTOR OF THE PARTY OF TH		/ CACABADA	35854.33	30420.05	2			42734.05	36150.96
10.	Earnings per share - Basic and Diluted from Continuing Operations - Basic and Diluted from Discontinued Operations - Basic and Diluted from Continuing and Discontinued Operations	1.27 - 1.27	(0.64) - (0.64)	(0.77) - (0.77)	4.96 - 4.96	4.37 - 4.37	1.04 _ 1.04	(0.38) - (0.38)	(0.75) - (0.75)	5.83 - 5.83	5.13 - 5.13

1. Sugar Industry being a seasonal industry and of a predominantly cyclical nature, the above results cannot be construed as an indicator for the inter - period comparison between the quarters within a financial year.

Figures for the previous periods have been reclassified, wherever necessary, to conform to the current period's classification.

3. The above statement has been prepared to the extent applicable, in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS), prescribed under Section 133 of the Companies Act, 2013 and other recognised Accounting Practices and Policies adopted by the Company. 4. The above Standalone and Consolidated Financial Results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at its meeting held or

5. The above Standalone and Consolidated Financial Results for the period ended 31.03.2024 have been duly audited by the Statutory Auditor of the Company and their Report with unmodified opinion was placed before the Board of Company.

6. The above is an extract of the detailed format of Quarterly and Yearly Audited Standalone and Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Yearly Audited Standalone and Consolidated Financial Results are available in the Stock Exchange Websites (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's Website at www.kcpsugar.com

Place: Chennai Date: 29.05.2024 (By Order of the Board) IRMGARD VELAGAPUDI **Managing Director**



Shristi Infrastructure Development Corporation Limited Regd. Office: Plot No. X - 1, 2 & 3, Block-EP, Sector V, Salt Lake City, Kolkata-700 091

CIN - L65922WB1990PLC049541 Phone No: (033) 4020 2020 / 4015 4646

E-mail: investor.relations@shristicorp.com, Website: www.shristicorp.com

EXTRACT OF AUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2024 (₹ in Lakhs)

2413				STANDALONE			CONSOLIDATED					
SI. No.	Particulars		Quarter Ended	7	Year Ended			Quarter Ended		Year	Ended	
No.	100000000000000000000000000000000000000	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	
		(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)	
1	Total Income from operations	4,890.63	2,065.11	977.95	10,125.80	5,205.63	(3,135.97)	6,094.80	4,268.46	11,538.58	22,575.45	
2	Net Profit / (Loss) for the period (before Tax and Exceptional item)	(1,678.69)	(1,179.20)	(1,822.44)	(5,139.06)	(6,460.81)	(1,318.68)	(1,185.42)	(1,626.12)	(5,163.71)	(6,869.57)	
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional item)	2,031.44	(1,179.20)	(2,871.39)	(1,428.93)	(7,509.76)	2,391.45	(1,185.42)	(2,675.07)	(1,453.58)	(7,918.52)	
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional Item)	1,948.21	(1,395.65)	(3,058.10)	(1,839.52)	(7,841.53)	2,313.68	(1,405.61)	(2,852.97)	(1,867.87)	(8,304.82)	
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1,962.02	(1,395.92)	(3,062.41)	(1,826.50)	(7,842.58)	1,614.38	(1,907.60)	(3,093.07)	(4,007.52)	(9,784.98)	
6	Plad up Equity Share Capital (Face value Rs. 10/-)	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	
7	Reserves (excluding Revaluation Reserves as shown in the Audited Balance Sheet)	(6,886.99)	(8,849.03)	(5,060.48)	(6,886.99)	(5,060.48)	(13,166.36)	(28,745.26)	(23,123.36)	(13,166.36)	(23,123.36)	
8	Net Worth	(4,666.99)	(6,629.03)	(2,840.48)	(4,666.99)	(2,840.48)	(10,946.36)	(26,525.26)	(20,903.36)	(10,946.36)	(20,903.36)	
9	Paid up Debt Capital/ Outstanding Debt	40,736.11	45,916.63	49,499.82	40,736.11	49,499.82	41,358.64	102,792.35	106,374.45	41,358.64	106,374.45	
10	Debt Equity Ratio	(8.73)	(6.93)	(17.43)	(8.73)	(17.43)	(3.78)	(3.88)	(5.09)	(3.78)	(5.09)	
11	Earning per Share (of Rs 10/- each)											
000	(i) Basic (Rs.)	8.78	(6.29)	(13.78)	8.78	(35.32)	7.22	(8.59)	(13.86)	(18.10)	(44.02)	
	(ii) Diluted (Rs.)	8.78	(6.29)	(13.78)	8.78	(35.32)	7.22	(8.59)	(13.86)	(18.10)	(44.02)	
12	Debenture Redemption Reserve	2,819.46	2,718.76	2,416.68	2,819.46	2,416.68	2,819.46	2,718.76	2,416.68	2,819.46	2,416.68	
13	Debt Service Coverage Ratio	0.60	(0.21)	(0.71)	0.14	(0.13)	0.23	0.12	(0.30)	0.14	0.14	
14	Interest Service Coverage Ratio	6.17	(0.50)	(0.94)	0.50	(0.16)	2.41	0.28	(0.39)	0.49	0.17	

(0.50) (0.94)Note: 1. The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 28th May, 2024. 2. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange website i.e BSE website (www.bseindia.com), Calcutta Stock Exchange Limited (www.cse-india.com) and Company's website (www.shristicorp.com).

Place : Kolkata Dated : 28th May, 2024

For and on behalf of the Board of Directors Shristi Infrastructure Development Corporation Limited Sunil Jha Managing Director

Consolidated



REDTAPE LIMITED CIN: L74101UP2021PLC156659 Regd. Off: Plot No. 08 Sector 90, Noida 201301, Uttar Pradesh

Tel: +91 120 6994444 | +91 120 6994400, website: www.redtape.com e-mail: compliance@redtapeindia.com EXTRACT OF AUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2024

No.		0	Quarter ended	UIL	1	Year ended Quarter ended			AUGG	Year ended		
	1	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	
- 1	4	(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)	
1.	Total income from operations	50737	61973	37674	184464	146533	51182	62121	37945	185597	147483	
2.	Net Profit / (Loss) for the period	1		4	Ale		41			4		
	(before tax, exceptional and/or	1 /	4							1		
	extraordinary Items)	5076	8104	3968	22729	18112	5428	8200	4186	23624	18910	
3.	Net Profit / (Loss) for the period											
	before tax (after Exceptional and/or		4		4			7		1		
	Extraordinary Items)	5076	8104	3968	22729	18112	5428	8200	4186	23624	18910	
4.	Net Profit/(Loss) for the period after	1			40							
	(tax (after Exceptional and/or	1	4		4)7		1		
	Extraordinary Items)	3854	6011	3289	16980	13607	4096	6082	3454	17624	14215	
5.		4				3	-				fi in	
	period [Comprising Profit/ (Loss) for	1 /	4									
	the period (after tax) and other	.1	4					7				
1 0	Comprehensive Income (after tax)]	3857	5673	2204	16947	13373	4112	5744	2369	17604	13981	
6.	Equity Share Capital	1						7				
	(face value of Re 2 per share)	2764	2764	2764	2764	2764	2764	2764	2764	2764	2764	
7.												
	Reserve) as shown in the Balance	1 /	4									
	Sheet of the previous year	4	4	4	60453	43847	-5		4	62079	44911	
8.	Earnings Per Share (of Rs.2/-each)	.1	4					7				
	(for continuing and discontinued	.1	4					7				
	operations)	4	4		+			_	4		4	
	1. Basic:	2.79	4.35	2.38	12.29	9.85	2.96	4.40	2.50	12.75	10.29	
127	2. Diluted:	2.79	4.35	2.38	12.29	9.85	2.96	4.40	2.50	12.75	10.29	

Notes 1. The above Standalone and Consolidated Ind AS Financial Results have been reviewed by Audit Committee and subsequently approved by the Board of Directors at their meeting held on 29th May 2024. 2. The financial results of the Company have been audited by the Statutory Auditors and prepared in accordance with the Indian Accounting Standards ("Ind As") prescribed under Section 133 of the Companies Act, 2013("the Act") read

with the relevant rules issued thereunder and other accounting principles generally accepted in India. The Statutory Auditors have expressed an unmodified opinion on these results. 3. The main business of the Company is retailing/ trading of merchandise which primarily consist of apparels and footwears. All other operating activities of the Company are incidental to its main business. Accordingly, the Company has only one identifiable segment reportable under Ind AS 108 "Operating Segment". The chief operational decision maker monitors the operating results of the entity's business for the purpose of making decisions about resource allocation

4. Figures for the previous period /year have been regrouped/rearranged wherever necessary to make them comparable with current period figures.

Whole Time Director

For REDTAPE LIMITED **Arvind Verma**

(Rs. in Lakh, expect per share)

Place: Noida Date: 29.05.2024

and performance assessment

DIN: 09429834 CHENNAI/KOCHI

financialexp.epapr.in

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி பிரக்ஞானந்தா, வைசாலி வெற்றி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, மே 30– நார்வே நாட்டில் கிளாசிக்கல் செஸ் போட்டி ் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் லிரன், டிங் பாபியோ கருவானா, ஹிக்காரு அலிரெசா பிரவுசா நாக்கமுரா, மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆகியோர் ஆண்கள் பிரிவிலும், இந்தியாவின் வைஷாலி, கோனேரு ஹம்பி, ஜு வெஞ்சன், லெய் டிங்க்ஜி, பியா கிராம்லிங், அன்னா மியுசீஜக்

உள்ளிட்டோர் பெண்கள் பிரிவிலும்

(K) SUGAR

(P) IND COR

O

AND

பங்கேற்றனர்.

இதல் நார்வே செஸ் தொடரில் 3 சுற்றுகள் முடிவில் 5.5 புள்ளிகளுடன் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றார். அத்துடன் மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் சாதனை படைத்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நார்வே செஸ் தொடரில்

கலக்கியுள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கிளாசிக்கல் செஸ்ஸில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே அறிமுகப் போட்டியிலேயே செஸ் ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை தம்பியின் படைத்துள்ளார். அக்கா வெற்றிப் பயணம் தொடரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கே.சி.பி.சுகர் அண்டு இண்டஸ்டிரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

பதிவு அலுவலகம் : 'இராமகிருஷ்ணா பில்டிங்ஸ்', எண்.239, அண்ணாசாலை, சென்னை - 600006 CIN: L15421TN1995PLC033198

Tel: 044 - 28555171 - 176 / Fax: 044 - 28546617 / e-mail: secretarial@kcpsugar.com / www.kcpsugar.com EVERACE OF THE STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL DESULTS FOR THE QUARTED AND VEAD. (SHIPLI N) 45560

	NDED 31.03.2024 PURSUANT TO REGUL							ARIERAN	D YEAR	பங்கு ஒன்றுக்கான விவரங்கள் தவிர		
			தனி த	ன் நிதிநிலை (ழழவு			∂n L	.டு நிதிநிலை (முடிவு		
		முடிவ	டைந்த காலான	άяြ	முமவடைந்த ஆண்டு		முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஆண்டு		
	விவாங்கள்	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	
வ. எண்.	விவர் (வகள்	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்படாத)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்படாத)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	
1.	மொத்த வருமானம்	7657.12	7506.42	4345.66	35507.51	28678.52	8735.03	8724.46	5278.31	41426.39	35741.26	
2.	வரிக்கு, விதிவிலக்கான & அசாதாரன உருப்படிகளுக்கு முன் நிகரலாபம் / (நஷ்டம்)	1242.18	(596.46)	(826.78)	5839.11	4233.89	830.35	(214.34)	(763.08)	7081.82	5347.47	
3.	வரிக்கு முன் ஆனால் விதிவிலக்கான & அசாதாரன உருப்படிகளுக்கு பின் நிகரலாபம் / (நஷ்டம்)	2046.60	(596.46)	(344.13)	6643.53	5907.04	1634.77	1634.77 (214.34) (280.43)		7886.24	7020.63	
4.	வரி மற்றும் விதிவிலக்கான & அசாதாரன உருப்படிகளுக்கு பின் உள்ள நிகரலாபம் / (நஷ்டம்)	1439.08	(722.57)	(875.81)	5626.48	4953.48	1184.36	(431.84)	(846.84)	6615.95	5817.15	
	நிறுத்தப்பட்ட செயல்பாடுகளின் மூலம் லாபம் / (நஷ்டம்)	-	-	-	-	-	-	-	-	-	-	
6.	மற்ற விரிவான வருமானம்	34.57	-	(16.71)	34.57	(16.71)	114.67	(7.06)	(22.79)	193.91	53.42	
7.	மொத்த விரிவான வருமானம் [உள்ளடங்கியது காலத்திற்கான லாபம் / (நஷ்டம்) - வரிக்கு பின் மற்றும் காலத்திற்கான இதர விரிவான வருமானம் - வரிக்கு பின்]	1473.66	(722.57)	(892.52)	5661.05	4936.77	1299.03	(438.90)	(869.63)	6809.86	5870.57	
	மொத்த பங்குத் தொகை [ஒரு பங்கிற்கு முக மதிப்பு கு.1]	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	
9.	இருப்புக்கள் [மறுமதிப்பீட்டு இருப்புக்களைத் தவிர] - தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலை அறிக்கையின்படி				35854.33	30420.05				42734.05	36150.96	
10.	ஒரு பங்கின் ஈட்டுத் தொகை											
	- அழப்படை & நீர்த்த - தொடரும் செயல்பாடுகள்	1.27	(0.64)	(0.77)	4.96	4.37	1.04	(0.38)	(0.75)	5.83	5.13	
	- அடிப்படை & நீர்த்த - நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்	-	-	-	-	-	-	-	-	-	-	
	- அடிப்படை & நீர்த்த - தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்	1.27	(0.64)	(0.77)	4.96	4.37	1.04	(0.38)	(0.75)	5.83	5.13	
	Marin des											

2. தந்போதைய காலகட்டத்தின் வகைப்பாட்டிற்கு இணங்க, தேவையான இடங்களில், முந்தைய காலகட்டங்களுக்கான புள்ளிவிவரங்கள் மறுவகைப்படுத்தப்பட்டுள்ளன

3. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், இந்திய நிறுவனச் சட்டம், 2013, பிரிவு 133-ல் பரிந்துரைக்கப்பட்ட Companies (Indian Accounting Standards) Rules, 2015-ன் படியும் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் வழக்கம் மற்றும் கொள்கைகள் படியும் கணக்கிடப்பட்டது. 4. மேற்கண்ட தனித்த மற்றும் கூட்டு நிதிநிலை முடிவுகள் தணிக்கைக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு 29.05.2024 அன்று நடந்த இயக்குநர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

5. கணிக்கையாளர் மூலம் மேற்கண்ட கனித்த மற்றும் கூட்டு நிதிநிலை முடிவுகள் கணிக்கை செய்யப்பட்டு, அவர்களது அழிக்கை 29.05.2024 அன்று நடைபெற்ற இயக்குந குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

6. இந்த நாளிதழ் வெளியீடு, SEBI (LODR) Regulations, 2015, விதி 33-ன் படி பங்குச் சந்தைகளுக்கு அனுப்பியுள்ள தகவலின் சுருக்கமே ஆகும். இதன் விரிவான காலாண்டு ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட தனித்த மற்றும் கூட்டு நிதிநிலை முடிவுகளை பங்கு சந்தைகளின் (NSE / BSE) வலைதளங்களான <u>www.nseindia.com</u> ரின் சுருக்கமே ஆகும். இதன் விரிவான காலாண்டு ம<u>ற்று</u>ம் ளமான www.kcpsugar.com ஆகிய வலைதளங்களில் காணலாம்.

கே.சி.பி.சுகர் அண்டு இண்டஸ்ழரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டிற்காக Sd/-இர்ம்கார்ட் வெலகாபுடி

நிர்வாக இயக்குநர்

இடம்: சென்னை தேதி: 29.05.2024

இயக்குநர் குழுவின் ஆணைப்படி

SHRIRAM PROPERTIES LIMITED

Corporate Identity Number (CIN): L72200TN2000PLC044560 Registered Office: Lakshmi Leela Rite Choice Chamber New No. 9, Bazullah Road, T Nagar, Chennai - 600017 Homes that live in you Corporate Office: Shriram House No. 31, 2nd Main Road, T. Chowdaiah Road, Sadashivanagar, Bengaluru - 560080 Telephone +91-80-40229999 | Fax +91-80-41236222 | Email ID: cs.spl@shriramproperties.com | Website: www.shriramproperties.com

Extract of Consolidated Financial Results for the quarter and year ended 31 March 2024

		QI	JARTER ENDED		YEAR ENDED		
SI. No.	Particulars	31 March 2024 [Audited]	31 December 2023 [Unaudited]	31 March 2023 [Audited]	31 March 2024 [Audited]	31 March 2023 [Audited]	
1	Total income	35,837	24,057	17,098	98,735	81,393	
2	Net Profit/(Loss) before tax	1,234	1,382	1,379	7,634	7,155	
3	Net Profit/(Loss) after tax	2,012	1,848	1,584	7,538	6,825	
4	Total comprehensive Income/(loss) for the period	2,033	1,847	1,555	7,537	6,796	
5	Total comprehensive income/(loss) attributable to: Owners of the Holding Company	2,038	1,847	1,496	7,543	6,568	
6	Equity Share capital (Face value of Rs.10 each)	17,033	17,005	16,996	17,033	16,996	
7	Reserves (Other Equity excluding Revaluation Reserves)				110,668	102,984	
8	Earnings/(Loss) per share (of Rs.10 each)						
	Basic (Rs.)	1.19	1.08	0.90	4.44	3.88	
	Diluted (Rs.)	1.19	1.08	0.90	4.44	3.88	

1) Brief of Standalone Financial Results for the quarter and year ended 31 March 2024 is as follows:

	QI	UARTER ENDED		YEAR ENDED		
Particulars	31 March 2024 [Audited]	31 December 2023 [Unaudited]	31 March 2023 [Audited]	31 March 2024 [Audited]	31 March 2023 [Audited]	
Total income from operations	10,780	7,209	9,116	29,557	29,040	
Profit before impairment, exceptional items and taxes	6,566	2,636	2,888	11,463	7,310	
Impairment/write-off	259	21	1,886	356	2,052	
Net profit/(loss) after tax	5.678	2,296	768	9.633	5.034	

2) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock exchanges under Regulation 33 of the SEBI and the SEBI an(Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the property of thewebsite of the Stock exchange (s) viz. www.bseindia.com, www.nseindia.com and the same is also available on Company's website viz.

 $For and \ behalf of the \ Board \ of \ Directors \ of \ Shriram \ Properties \ Limited$

Bengaluru

29 May 2024

Chairman & Managing Director DIN: 00030096

0.72

0.72

4.93

4.93

0.93

ஏவிடி நேச்சுரல் ப்ராடக்ட்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம் : நெ.**60**, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை - **600 008.** தொலைநகல் : (+91) 44 28584147 E mail: avtnpl@avtnatural.com, Web: www.avtnatural.com, CIN: L15142TN1986PLC012780

மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

(ரூ. இலட்சத்தில்) தனித்தது ஒருங்கிணைத்தது 31.03.2024 அன்ற 31.03.2023 அன்ற 31.03.2024 அன்ற 31.03.2024 அன்ற 31.03.2023 அன்ற 31.03.2024 அன்ற 31.03.2023 அன்ற விவாங்கள் ஈடு| முடிந்தகாலாண் டு| முடிந்த ஆண்டு| முடிந்த ஆண்டு| முடிந்தகால ாண்டு|முடிந்தகால ஈடு∣முடிந்த ஆண்டு∣முடிந்த ஆண்டு இயக்கங்களின் மூலம் மொத்த வருமானம் 12,191,70 13.161.82 50.331.32 12.502.31 13,429,16 51.725.92 58.216.57 58.225.27 வரி, தணிப்பட்ட வகைககளுக்கு முன் 1.413.08 10.222.03 10,452.89 1.710.89 6.270.88 1.485.59 1.791.20 7.107.11 நடப்பு காலத்திற்கான நிகர லாபம் . தனிப்பட்ட வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர 1.413.08 1.710.89 6.270.88 10.222.03 1.485.59 1.791.20 7.107.11 10.452.89 வரிக்குப் பின் நிகர இலாபம் 1,079.58 1,309.71 4,637.36 7,504.07 1,096.20 1,413.99 5,328.82 7,739.87 நடப்புக் காலத்திற்கான மொத்த விரிவான ாணம் {நடப்புக் காலத்திற்கு வரிக்குப் பின் இலாபம் மற்றும் வரிக்குப் பின் நிகர விரிவான வருமானம்} 1.073.49 1.667.35 4.682.00 7.518.56 1.081.89 1.790.02 5.289.20 7.680.10 சமபங்கு மூலதனம் 1,522.84 1,522.84 1,522.84 1,522.84 1,522.84 1,522.84 முந்கைய ஆண்டன் கணிக்கை செய்யப்பட்ட 41,510.07 . லண்ஸ்ஷீட்டில் காண்பிக்கப்பட்ட இதர பங்குகள 45,791.77 42,480.33 45.428.71 பங்கு ஒன்றிற்கான சம்பாத்தியம் (முக மதிப்பு ரூ.1/- ஒரு பங்குக்கு) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு) (ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை)

(ஆ) நீர்த்தது குறிப்புகள் :

(அ) அடிப்படை

1. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டிஸ் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள் விதிகளின், விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் ஆகும். காலாண்டு

0.86

0.71

3.05

3.05

மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் இணையதளம் www.bseindia.com, நேஷணல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் இணையதளம் www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.avtnatural.com ஆகியவற்றில் கிடைக்கும். 2. 29 மே 2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இயக்குநர்கள் குழு இறுதி பங்கு ஆதாயமாக முகமதிப்பு ரூ.1/- மதிப்புள்ள ஒவ்வொரு சமபங்கிற்கும் ரூ. 0.5 என்ற விகிதத்தில் (50%) மொத்தம் ரூ.761.42 லட்சங்கள் பரிந்துரை செய்துள்ளது. 2023-24 ஆண்டிற்கு ஏற்கனவே ரூ.1/- மதிப்புள்ள ஒவ்வொரு சமபங்கிற்கும் ரு.0.30 என்ற விகிதத்தில் (30%) அளிக்கப்பட்ட இடைக்கால பங்கு ஆதாயத்திற்கு கூடுதலாக ரூ.456.85 லட்சங்கள் ஆகும். 2023-24ம் ஆண்டிற்கு

ஆதாயத்தையும் சேர்த்து மொத்த பங்கு ஆதாயம் ஒவ்வொரு ரூ.1/- மதிப்புள்ள ஒவ்வொரு சமபங்கிற்கும் ரூ.0.8/- என்ற விகிதத்தில் (80%), மொத்தம் ரூ.1218.27 லட்சங்கள்

ஆகும் இடம் : சென்னை தேதி : மே 29, 2024 அஜீத் தாமஸ்

ENROLLMENT NOTICE

After 10 days of the publication of this notice and within three months there after. I, N.Deepika, M.Nagarajan, aged 30 years, permanently residing at No.74/6 Bajanai Kovil street, Mangalapuram, Ambattur, Sidco estate, Tiruvallur, Tamilnadu– 600098. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu Bar Council building high court campus, Chennai-600

Those who have any valid objections may notify the same to thé Bar Council with in ten days N.DEEPIKA

After 10 days of the publication of this notice and within three months there after I, R.ASHOKKUMAR, C/O NA BALAJI aged 47 years, permanently residing at GF 2 Plot No 3, 5th Street Kumaraswamy nagar korattur, (Lai Ebenezer school Front (Landmark Tamilnadu-600080 Chennai intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days R.ASHOKKUMAR

After ten days of the Publication of this notice and within three months thereafter I, N.MOHANRAJ, D/O: N.MOHANRAJ, M.NAGARAJAN, aged 32 years, residing at No.74 Bajanai Kovil street, Mangalapuram, Ambattur,

sidco estate, Tiruvallur, Tamilnadu– 600098. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days N.MOHANRAJ

After ten days of the Publication of this notice and within three months thereafte A PREMA, D/O. M ARUMUGAM I, APREMA, D/O. M ARUMUGAM Aged 31 years, permanently residing at 15/5A, First Floor, Driver Street, Pudupet, Chennai, Tamil Nadu_ 600 002. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu. Bar council council of Tamil Nadu. Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

A PREMA

After ten days of the Publication of this notice and within three months thereafter I, S.PARTHIBAN, S/O. S. SOMU Aged 34 years, permanently residing at No. 16/27, Alex

Nagar 'A' Colony, 1st street, MMC, Madhavaram, Chennai--600051. Tamilnadu having my enrollment as Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days. S.PARTHIBAN

After 10 days of the publication of this notice and within three months there after I aged 36 years, permanently residing at No. 50 AR Auris Appartment, Ground Floor, New Jambuli Colony, Kodungaiyur, Chennai –600118.intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building,

high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. R NADHIYA

After 10 days of the publication of this notice and within three months there after. I, UDHAYA CHANDRIKA S, D/O SEKAR, aged 28 years, permanently residing at No. 25, Anna Street, Vepampattu, Perumalpattu Colony, Perumalpattu, Tiruvallur, Colony, Perumalpattu, Irruvallur, Tamilnadu–602024. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to

objections may notify the same to the Bar Council with in ten days.

UDHAYA CHANDRIKA S

After 10 days of the publication of this notice and within three months there after. I. Nithish Balasubramani.S. S/o. Srinivasan.R, aged 22 years, permanently residing at No.8/1, Ettiyamman Street, Kummangalam, Ponneri, Tiruvallur, Tamilnadu–601 204 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten

Nithish Balasubramani.S

After ten days of the Publication of this notice and within three months thereafter I, R.MONIKANDAN (also known as C.R.MANIYAN PRAKAASH, S/O C.Rajakumaran. Aged 41 years, permanently residing at FLAT NO.F302, block f, vgr temple town, thambusamy nagar sivan koil road, thiruverkadu, chennai - 600077. Intend having

my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days. R.MONIKANDAN (also known as C.R.MANIYAN

PRAKAASH After ten days of the Publication of this notice and within three months thereafter S SRINIVASAN P.SOLAIAPPAN, Aged 27 years, permanently residing at No. 36/298, 2nd Street Nethaji Nagar. Tondiarpet, Chennai –600081 tamil nadu. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days. S.SRINIVASAN

After ten days of the Publication of this notice and within three months thereafter I, K V NARENRA BABU, S/O. VEERARAGAVAN K, Aged 34 years, permanently residing at NO.6, Gomathi Garden, Kamarajar Salai, Periya Mathur, Tiruallur, Tamil nadu— 600 068. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days. K V NARENRA BABU

After ten days of the Publication of this notice and within three months thereafter I, K. Nagarajan S/o Kollamettan aged 42 Years, Permanently residing at No 2/724, Sagaya madha Cross Street, Molachur, Kanchipuram 602106. Tamilnadu Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

K. NAGARAJAN

After 10 days of the publication of this notice and within three months there after. I, SHAYIRA BANU. W/O BASHEER AHMED, aged 36 years, permanently residing at No. E, Block, No 143, 14th Floor Commanders Ethiraj Salai, Egmore. Chennai. nadu-600008. having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar

Council building, high court campus, Chennai-600 104.
Those who have any valid objections may notify the same to

After 10 days of the publication

of this notice and within three months there after I, R. AARTHI, D/O. RAMAMOORTHI, aged 26 years, permanently residing at No. 84 Southmada Street Thiruvanmiyur, Chennai-600041 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. I PRABU M, S/O Munusamy aged 40 years, permanently residing at NO:209A, DR Ambethkar Street, Vetri Enclave, Chinna Ikkadu, Thiruvallur, Tamilnadu 602021. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council of Tamilnadu, Bar Council of Iamilnadu, Bar Council campus building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten

PRABU M

மாண்பமை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள். ராணிப்பேட்டை அதிமு அ3/187/24 நாள்: 28.5.24 இறப்பு சான்று பாண்டுரெங்கன் த/பெ.காசிநாதன், நெ.3/114, ம.பொ.சி.நகா சாத்தூர் காலனி, சாத்தூர் கிராமம், ஆற்காடு. எதுராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், ராணிப்பேட்டை எதிர்மனுதார – எ **அறிவிப்பு** மேற்படி மனுதாரரின்

மற்படி மனு_ச பாஞ்சாலம் என்பவ_ய 17.01.2022 தேதியன்று மேற_ச் *சுதில் இறந்ததை பதிவு விடுபட்டதால் *-கிர்மனுதார எதிர்மனுதாரா நிவ செய்ய அந்த இறப்பை எத்ராஹ்துரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோகில் அலராகி ராணிப்பேட்டை கோட்டாட்சியர் நேரில் ஆஜராகி அலுவலகத்தில் தங்களது ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்கால பிறப்பிக்கப்பட்டு தாயானகைப்பட்டுர் ஊ.த்தருக பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும். நேர்முக உதவியாளர் வருவாய் கோட்ட அலுவலர் ராணிப்பேட்டை

பாங்க் ஆப் இந்தியா Bank of India மண்டல அலுவலகம் : மதுரை

அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகள் / ஆபரணங்கள் / காசுகளை பொது ஏலத்தீல் விடுவதற்கான அறிவிப்பு

கீழே குறிப்பிட்டுள்ள நகைக்கடன் பெற்ற கடன்தாரா்கள், அவா்தம் சட்ட பூா்வ வாாிசுகள், தங்க நகை / ஆபாணம் / காசு ஆகியவற்றின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் பொது மக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்வது யாதெனில் தொடர்ச்சியான நினைவூட்டுகள் / அறிவிப்புகள் ஆகியவை வங்கியால் அனுப்பப்பட்டிருப்பினும், கீழ் குறிப்பிட்டுள்ள கடன்தாரர்கள் வங்கிக்கு வைத்துள்ள நிலுவையைத் திரும்பச் செலுத்தவில்லை.

அவர்கள் தங்களது கடன் கணக்கிற்கெதிராக நிலுவையிலுள்ள அனைத்துத் தொகையையும் (நாளது தேதி வரையான வட்டி மற்றும் பிற அனைத்துக் கட்டணங்கள் பொறுப்புகள் / செலவினங்கள் உள்ளிட்டவை) 24.06.2024 க்குள் செலுத்தத் தவறினால் அவர்கள் அடமானம் வைத்துள்ள தங்க நகைகள் / ஆபரணங்கள் காசுகள் ஆகியவை வங்கி வளாகத்தில் 25.06.2024 **அன்று காலை 11.00 முதல் பிற்பகல் 12.30 மணி வரை** பொது ஏலத்தில் விடப்படும் என்ற அறிவிப்பு இதன் பளியிடப்படுகிறது. இதனால் தொடர்புடைய கடன்தாரர்களுக்கு ஏற்படும் எவ்வித இடைஞ்சல்களுக்கும், செலவினங்களுக்கும் வங்கி எவ்விதத்திலுப் பொறுப்பேற்காது எனவும் இவ்விஷயம் தொடாபாக எந்த ஒரு கடன்தாராிடமிருந்து வரும் எந்த ஒரு கோரிக்கையும் குற்றச்சாட்டும் வங்கியால் நிராகரிக்கப்படும். இந்த ரலத்தில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் ரூ.500/– ஐ குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் கிளை மேலாளரிடம் வைப்புத் தொகையாகக் செலுத்திவிடவேண்டும். இறுதி ஏலத்தில் பங்கேற்கும் நபர்கள் ஏலம் எடுத்த 48 மணி நேரத்திற்குள் ஏலத்தொகை முழுவதையும் வங்கிக்குச் செலுத்தாவிடில் அவர் வங்கிக்குச் செலுத்தியுள்ள வைப்புத் தொகை வங்கியால் திரும்பத்தரப்படாது. வங்கி, ஏலத்தில் கிடைக்கும் தொகை போதுமானதாக இல்லை எனவோ அன்றிக்குறைவானது என்வோ கருதினால் எந்த ஒரு காரணமும் காட்டாது ஏலத்தை ரத்து செய்ய உரிமையுடையதாகும். மேலும் தேவையெனில் வங்கி மேலே சொல்லப்பட்ட ஏல அட்டவணையில் குறிப்பிட்ட தேதி, நேரத்தை மாற்றவோ அல்லது எந்த ஒரு காரணமும் காட்டாது அதனை ரத்து செய்யவோ உரிமையுடையது. கடலூர் கீளை

		கி	ளை மேலாளர்
838677610026579	கௌதம், த/பெ.செல்வம்	எண்.18, ரெட்டியார் வீதி, அண்ணவேலி, கடலூர் (தமிழ்நாடு) 607003	34
கணக்கு எண்கள்.	கடன்தாராகளின் பெயா	முகவரி	மொத்த எடை (கிராமில்)

கேகி: 30.05.2024 பேங்க் ஆப் இந்தியா

SALONA COTSPIN LIMITED

Regd. Office: S.F.No. 74/12 & 75/3, Sathy Main Road, Pungampalli Village, Valipalayam Post, Sathy Taluk, Erode District, Pin No. 638 402.

AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2024

(Rs.in Lakh, except per equity share data))					
		Quarter ended		Previous Year Ended	
SI No	PARTICULARS	31.03.2024	31.03.2023	31.03.2024	31.03.2023
		(Audited)	(Audited)	(Audited)	(Audited)
1.	Total Income from operations	16,650.60	14,706.74	72,251.08	48,720.30
2.	Net Profit/(Loss) for the period before Tax, Exceptional and/or Extraordinary items	136.76	31.06	840.28	2,025.76
3.	Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	136.76	31.06	840.28	2,025.76
4.	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	89.97	314.17	612.74	1,756.93
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after Tax) and other Comprehensive Income (after Tax)	99.23	314.39	621.97	1,757.15
6.	Paid up Equity Share Capital (Excluding forfeited Shares)	526.24	526.24	526.24	526.24
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year.	6885.08	5191.07	7443.9	5,191.07
8	Securities Premi um Account				
9	Net Worth	7976.79	7417.97	7976.79	7,417.97
10	Paid up Debt Capital/Outstanding Debt			0.07	0.15
11	Outstanding Redeemable Preference shares	Not Applicable			
12	Debt Equity Ratio			3.22	2.12
13.	Earnings per Share (of Rs.10 each) (for continuing and discontinued operations) i) Basic ii) Diluted	1.71 1.71	5.97 5.97	11.64 11.64	33.39 33.39
14	Capital Redemption Rseserve	Not Appl icable			
1 5	Debenture Redemption Reserve	Not Applicable			
16	Debt Service Coverage Ratio (as at 31 st March 2024)			2.76	2.42
17	Interest Service Coverage Ratio			1.55	3.15
Note:					

5.08

5.08

சேர்மன்

- 1 Previous period/Year's figures have been re-grouped/re-classified wherever necessary to make them comparable
- 2 The above audited financial results were reviewed by the Audit committee and approved by the Board of Directors at their meeting held on 29th May 2024. 3 The statement includes the results for the quarters ended March 31, 2024 and March 31, 2023 being the balancing figure of the audited figures in respect of full financial year and the published year to date figures up to the third quarter of the respective financial years. Also refer Note 2 above.
- 4 These financial results have been prepared in accordance with Indian Accounting Standard ("Ind AS") prescribed under section 133 of the Companies Act, 2013 read with the relevant rules there under and in terms of the SEBI (Listing Obligations and Disclosure Requirements
- Regulations, 2015, as modified by Circular No. CIR/CFO/FAC/62/2016 dated July 5, 2016. 5 The above is an extract of the detailed format of Quarterly/year to date ended Financial Results filed with the Stock Exchanges under
- Regulation 33 of the SEBI (Listing and other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/year to date audited Financial results are available on the Stock Exchange Website. NSE: www.nseindia.com, BSE: www.bseindia.com
- Company's website: www.salonacotspin.com. 6 The Board has recommended a dividend of 10% (Rs. 1.00 per share) for the financial year ended March 31, 2024

By Order of the Board

Place: Coimbatore Date: 29h May 2024 SHYAMLAL AGARWALA MANAGING DIRECTOR